

### **1.1 அபிப்பிராயம்**

---

ஸ்ரீ வங்கா இன்ஸரிரியூட் ஒவ் நனோ ரெக்னோலஜி (பிறைவேட்) லிமிட்டெட் ("கம்பனி") 2019 மார்ச் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான இலாப அல்லது நட்ட மற்றும் ஏனைய விரிவான வருமானக் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கிய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொழிப்பு உள்ளடங்கிய நிதிக்கூற்றுக்களிற்கான குறிப்புக்கள் என்பவற்றை உள்ளடக்கிய 2019 மார்ச் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசுக் குடியரச அரசியலைமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராஞ்மன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

கம்பனியின் 2019 மார்ச் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றவினையும் காசுப்பாய்ச்சலினையும் சிறிய மற்றும் நடுத்தராவு நிறுவனங்களிற்கான இலங்கை நிதி அறிக்கையிடல் நியமங்களுக்கு (எஸ்எம்ஏஸ் இற்கான எஸ்எல்எவுர்எஸ்) இணங்க இணைக்கப்பட்டுள்ள நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

### **1.2 அபிப்பிராயத்திற்கான அடிப்படை**

---

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எல்ஏயூஎஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அந்நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியாவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

### **1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்**

---

நிதிக்கூற்றுக்களை சிறிய மற்றும் நடுத்தராவு நிறுவனங்களிற்கான இலங்கை நிதி அறிக்கையிடல் நியமங்களுக்கு (எஸ்எம்ஏஸ் இற்கான எஸ்எல்எவுர்எஸ்) இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருள்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளக்கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, கம்பனி தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது கம்பனியை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர

தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

கம்பனியின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆரூரைக்குப்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் பிரிவின் பிரகாரம் கம்பனியின் வருடாந்த மற்றும் காலீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு கம்பனி அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

#### 1.4 கணக்காய்வின் நோக்கெல்லை

மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்தும் நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையெண்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றுக்களை காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாதத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழுக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியெண்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஜியப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்;

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இணங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செய்தபடுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது தவறான கூட்டினை, தவறான ஆவணம் தயாரித்தல், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளக்கக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றுக்களைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி கம்பனியின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.

- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு முகாமைத்துவத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு கம்பனிக்கு உள்ள ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஐயப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்குவருதல். பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், அல்லது எனது அபிப்பிராயத்தினை மாற்றியமைப்பதற்கு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியளவாக காணப்படாதிருக்ககையில், நிதிக்கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களுடன் தொடர்புட்டுள்ள எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டும். எனது கணக்காய்வு அறிக்கைத் திகதி வரையிலும் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகள் எனது முடிவுகளிற்கு அடிப்படையாகக் காணப்படுகின்றன. எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் கம்பனியின் தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.
- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

தேவையானவாறு எந்த நேரத்திலும் பின்வரும் விடயங்களை பரிசீலிப்பதற்கு சாத்தியமானதாக கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- கம்பனியின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- கம்பனியின் ஆளுகை சபையால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்துமூலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் கம்பனி இணங்கியிருந்ததா என்பதும்,
- கம்பனி அதன் அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும், மற்றும்
- கம்பனியின் வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கணமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

## 1.5 நிதிக்கற்றுக்கள்

---

- 1.5.1 சிறிய மற்றும் நடுத்தரளவு நிறுவனங்களிற்கான இலங்கை நிதி அறிக்கையிடல் நியமங்களுடன் (எஸ்எம்ஏஸ் இற்கான எஸ்எல்எவ்ஆர்எஸ்) இணங்காமை
- 

குறித்த நியமம் தொடர்பாக இணங்காமை	முகாமைத்துவம் கருத்துரை	பரிந்துரை
(அ) ரூபா 458,000 இற்கு 2019 பெப்ரவரி 12 இல் கொள்வனவு செய்யப்பட்ட ஆய்வுகூட உபகரணம் வளாகத்தில் பயன்படுத்தப்படுகின்ற போதிலும் ஆதனம், பொறி மற்றும் உபகரணத்தின் கீழ் கணக்காய்வுத் திகதி வரை இனங்காணப்பட்டிருக்காதமை அவதானிக்கப்பட்டது. எஸ்எம்ஏஸ் இற்கான எஸ்எல்எவ்ஆர்எஸ் இன் 17.20 ஆம் பிரிவின் பிரகாரம் சொத்து பயன்பாட்டிற்கு கிடைக்கக்கூடியதாக இருக்கும் போதும் முகாமைத்துவத்தால் கருதப்பட்டவாறு செயற்படுத்துவதற்கு இயன்றதாக தேவையான இட நிலைமையில் காணப்படும் போதும் அதன் பெறுமானத்தேய்வு ஆரம்பிக்கப்படுகின்றது. எனினும் மேற்படி பிரிவுடன் இணங்காது நிறுவனம் ரூபா 13,852 தொகையை குறைத்து பெறுமானத்தேய்விட்டிருந்தமை இனங்காணப்பட்டிருந்தது.	பொருள் பெறுவனவுக் குறிப்பு (GRN) செயன்முறையிலுள்ள முறைமைத் தவறு காரணமாக இது ஏற்பட்டிருந்ததுடன் பின்னர் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.	நியமத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் அனைத்து ஆதனம், பொறி மற்றும் உபகரணங்கள் கணக்கீடு செய்யப்பட்டு பெறுமானத்தேய்விடப்ப ட வேண்டும்.
(ஆ) எஸ்எம்ஏஸ் இற்கான எஸ்எல்எவ்ஆர்எஸ் இன் 2.52 ஆம் பிரிவின் பிரகாரம் தேவைப்படும் அல்லது அனுமதிக்கப்படும் வரை நிறுவனமானது சொத்துக்களையும் பொறுப்புக்களையும் அல்லது வருமானங்களையும் செலவினங்களையும் ஒன்றுக்கொன்று எதிரீடு செய்யக்கூடாது. எனினும் ரூபா 126,698 நிலையான சொத்து நட்டம் கேள்விக் கட்டண வருமானம் மற்றும் ஏனைய வருமானத்திற்கு எதிராக எதிரீடு செய்யப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டது.	இணங்கப்பட்டுள்ளது.	நிலையான சொத்து தொடர்பான நட்டங்கள் வருமானத்திற்கெதிராக எதிரீடு செய்யப்படாமல் தனித்தனியாக காட்டப்பட வேண்டும்.

### 1.5.2 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு விடயம்	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
(அ) ரூபா 401,500 தொகையான முன்னைய ஆண்டு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி கிரயம் நடப்பான்டின் செலவினமாக பதிவு செய்யப்பட்டிருந்தது.	இச் செலவினம் 2018 ஏப்ரல் மாதத்தில் இனங்காணப்பட்டுள்ளது.	அனைத்து வருமானங்களும் செலவினங்களும் தொடர்புபட்ட கணக்கீடு காலப்பகுதிக்கு கணக்கீடு செய்யப்பட வேண்டும்.
(ஆ) காசப்பாய்ச்சல் வேறுபாடுகள்	கூற்றின் இணங்கப்பட்டுள்ளது.	மானியங்களின் காலக்கழிவு மற்றும் பயன்பாட்டின் கூட்டுத்தொகை ரூபா 181,476,647 ஆக காணப்பட்ட போதிலும் அவை ரூபா 181,570,041 ஆக பதிவு செய்யப்பட்டிருந்தது. இதன் விளைவாக மானியங்களின் காலக்கழிவு மற்றும் பயன்பாடு ரூபா 93,394 ஆல் அதிகரித்துக் காட்டப்பட்டிருந்தது.
(இ) பொருளாதார சேவைக் கட்டண அறிக்கையில் காட்டப்பட்ட வருமானத்திற்கும் 2019 மார்ச் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கற்றுக்களில் காட்டப்பட்ட வருமானத்திற்கும் இடையில் ரூபா 9,224,192 தொகையான வேறுபாடு அவதானிக்கப்பட்டது.	இணங்கப்பட்டுள்ளது. மிகுதி கொடுப்பனவு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அறிக்கைத் திருத்தம் செயன்முறையிலுள்ளது.	வேறுபாட்டை இணக்கம் செய்து அதற்கிணங்க திருத்தங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

### 1.5.3 இணக்கம் செய்யப்படாத கட்டுப்பாட்டுக் கணக்குகள் அல்லது பதிவேடுகள்

விடயம்	நிதிக் கூற்றுக்களின் ஏட்டின் பிரகாரம்	தொடர்புபட்ட வேறுபாடு	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
கடன் கொடுத்தோர்	ரூபா 9,049,483	ரூபா 26,648,823	ரூபா 17,599,340 ச.ஆர்பி முறைமையின் கட்டுப்பாட்டுப் பொறிமுறையொன்றாக	மீதிகளை இணக்கம் செய்து

வாடிக்கையாளரிடமிருந்து அதற்கிணவ் கூட  
அனைத்து முற்பண்மும் திருத்தங்களை  
பெறவேண்டிய கணக்கு என  
உப பதிவேட்டில் மேற்கொள்வதற்கு  
தனிப்பட்ட வாடிக்கையாளர் நடவடிக்கை  
கணக்குகளில் பதிவு எடுக்கப்பட செய்யப்பட வேண்டும்.

## 1.6 பெறவேண்டிய மற்றும் செலுத்த வேண்டிய கணக்குகள்

---

### 1.6.1 பெறவேண்டியவைகள்

---

கணக்காய்வு விடயம்	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
<p>தொடர்புபட்ட தரப்பினர் மற்றும் கடன்பட்டோரிடமிருந்து பெறவேண்டிய ரூபா 4,339,412 கூட்டுமொத்தமான மீதிகள் தீர்ப்பனவு செய்யப்படாமல் 3 ஆண்டுகளிற்கு மேலாக காணப்பட்டதுடன் அத் தொகைகளை அறவீடு செய்வதற்கு நிறுவனம் பொருத்தமான நடவடிக்கைகளை எடுத்திருக்கவில்லை.</p>	<p>ஆரம்பத்திலிருந்து அந் நிலுவைக் கடன்பட்டோர் மீதிகளை இனங்கண்டு அறவீடு செய்வதற்கு தேவையான அனைத்து நாங்கள் நடவடிக்கைகளையும் நாங்கள் மேற்கொண்டுள்ளோம். எனினும் மேற்படி சந்தர்ப்பத்தில் இது வெற்றியளித்திருக்காததுடன் கம்பனியின் அறவிடமுடியாக்கடன் கொள்கையின் பிரகாரம் இவ் அனைத்து கடன்பட்டோரிற்கும் 100% ஏற்பாட்டை SLINTEC மேற்கொண்டிருந்தது. அனைத்து நீண்டகால நிலுவை கடன்பட்டோரை கணக்காய்வுக் குழு மீளாய்வு செய்வதுடன் முகாமைத்துவத்திற்கு தேவையான நடவடிக்கைகளை பரிந்துரைக்கின்றது. இந் நீண்டகால நிலுவை மீதிகள் கணக்காய்வுக் குழுவால் மீளாய்வு செய்யப்பட்டு பணிப்பாளர் சபைக்கு தேவையான நடவடிக்கைகளை பரிந்துரைக்கும்.</p>	<p>நிலுவையாகவுள்ள மீதிகளை அறவீடு செய்வதற்கு அறவீடு செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.</p>

## 1.7 வரிப் பிரமாணங்களுடன் இணங்காமை

---

கணக்காய்வு விடயம்	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
<p>பெறுமதி சேர் வரி (வற்) பொறுப்பு விளக்கமளித்தல் தொடர்பாக உள்நாட்டு இறைவரித் தினைக்களத்தால்</p>	<p>நாங்கள் 2019 மே மாதம் முதல் பெறுமதி சேர் வரிக்காக பதிவு செய்துள்ளோம்.</p>	<p>வற் பொறுப்பு சரியாக கணிப்பீடு செய்யப்பட்டு உரிய திகதியில் அல்லது அதற்கு</p>

வழங்கப்பட்ட 2018 திசைம்பர் 26  
 ஆம் திகதிய கடிதத்தின் பிரகாரம்  
 கம்பனி 8 வருமான  
 வகைப்படுத்தல்களிற்கு வற்  
 செலுத்த வேண்டும். அவ்  
 வருமான வகைப்படுத்தல்களின்  
 பிரகாரம் வரிவிதிக்கத்தக்க  
 வழங்கல்களின் மொத்த தொகை  
 ரூபா 87,178,875 ஆகும். எனினும்  
 2018/2019 மதிப்பீட்டு  
 ஆண்டிற்காக அவ்  
 வகைப்படுத்தல்களிற்குரிய  
 வற்றை கம்பனி  
 செலுத்தியிருக்காததுடன் புரள்வு  
 வற் பொறுப்பு ஏற்படக்கூடும் என  
 வற் பொறுப்பிற்காக  
 நிதிக்கூற்றுக்களில்  
 வெளிப்படுத்தல் எதுவும்  
 மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

முன்னர் செலுத்தப்பட வேண்டும்.

## 2. நிதி மீளாய்வு

## 2.1 நிதி விளைவு

மிளாய்வாண்டின் செயற்பாடு ரூபா 158,770,482 தொகையான நட்டத்தை விலைவித்திருந்ததுடன் ஒப்பிடும் போது அதற்கு நேரொத்த முன்னெணய ஆண்டிற்கான நட்டம் ரூபா 161,453,322 தொகையாக காணப்பட்டதனால் நிதி விலைவுகளில் ரூபா 2,682,840 தொகையான வீழ்ச்சியென்று அவதானிக்கப்பட்டது. ஏனெணய வருமானம் ரூபா 1,582,538 ஆல் அதிகரித்தமை மற்றும் நிர்வாகச் செலவினங்கள் ரூபா 5,981,767 ஆல் குறைவடைந்தமை என்பன இவ் வீழ்ச்சிக்கான காரணங்களாகும்.

### 3. ചെയർപാട്ട് മീണായ്വ

### 3.1 முகாமைத்துவச் செயற்திறனின்மைகள்

கணக்காய்வு விடயம்	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
5 ஆண்டுகளிற்கு தவணைப்பணம் தவறியிருந்த கோப்பரேஷன் மற்றும் பேட்டிலைசர் கெமிக்கல்ஸ்” பெயர்களையடைய ஆண்டுகளிற்கு செலுத்த நாகர்ஜூனா லிமிட்ட்ட் நாகர்ஜூனா அன்ட் எனும் இரண்டு	மேற்படி குறித்துரைக்கப்பட்ட பிரச்சனையொன்றாக ஒவ்வொரு மாதமும் ஒட்டுமொத்தக் கடன்பட்டோர் விடாழுமயற்சியுடன் பின்தொடரப்படுகின்றதுடன் சீஓ/சீஓஐ (CEO/COO) ஒழுங்கான நடவடிக்கையாக வாடிக்கையாளருடன்	ஒரு உள்ளதுடன் ஒட்டுமொத்தக் கடன்பட்டோர் விடாழுமயற்சியுடன் சீஓ/சீஓஐ/சீஓஐ (CEO/COO) ஒழுங்கான நடவடிக்கையாக வாடிக்கையாளருடன்

இந்தியன் கம்பனிகளிடமிருந்து பெறவேண்டிய ரூபா 170,006,139 கூட்டுமொத்தமான இரண்டு மீதிகளைக் கடன்பட்டோர் உள்ளடக்கியிருந்ததுடன் அறவீட்டு நடவடிக்கைகள் திருப்திகரமான மட்டத்தில் காணப்படாதமை அவதானிக்கப்பட்டது.

அல்லது ஈ-மெயில் இல் தொடர்பினை கொண்டுள்ளார் என்பதை நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

விபரமாக விளக்கமளிப்பதாயின் நாகர்ஜூனா உரத்தை மெதுவாக விடுவிப்பதற்குரிய உரிமைகளை வாங்கியுள்ளதுடன் ஐ.ஆ.டோலர் 1.0 மில்லியன் தொகையை செலுத்தியுள்ளார். தனியுரிமையை (Patent) மாற்றி SLINTEC உடன் சேர்ந்து இரண்டாவது பகுதியை (Second tranche) அவர்கள் செலுத்த வேண்டும். எனினும் நிதிச் சவால்கள் காரணமாக வாடிக்கையாளரால் கட்டணங்களை தீர்ப்பனவு செய்ய முடியாதிருந்தது. நாங்கள் விடாழுமியற்சியுடன் பின்தொடர்வதுடன் சீஒ மற்றும் Chief of Research உடன் சேர்ந்து எங்களது தலைவர் மேற்படி தொகையை தீர்ப்பனவு செய்யுமாறு வேண்டி வாடிக்கையாளரிடம் சென்றிருந்தார். எங்களது பெயரில் உள்ள தனியுரிமையை நாங்களும் விடுவித்திருக்காததுடன் பெறவேண்டிய மிகுதி தொகையை நாங்கள் பெற்றுக்கொள்ளாத சந்தர்ப்பத்தில் எங்களது தனியுரிமையை பணமாக்குவதற்கு நாங்கள் செயற்படுவோம் என சுட்டிக்காட்டி வாடிக்கையாளரிற்கு கடிதமொன்றும் வழங்கப்பட்டுள்ளது.

### 3.2 விளைவற்று அல்லது குறைப்பயன்பாடுடைய ஆதனம், பொறி மற்றும் உபகரணம்

கணக்காய்வு விடயம்	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
2018 சனவரி மாதத்தில் Synthetic Bio Lab இற்காக ரூபா 73,596,384 கிரயத்தில் கொள்வனவு செய்யப்பட்ட உபகரணங்கள் 2019 செப்தெம்பர் இறுதி வரையிலும் குறிப்பிட்ட நோக்கத்திற்காக பயன்படுத்தப்படாமல் காணப்பட்டன.	அவதானிப்பு தெளிவாக காணப்படவில்லை. பதிலளிப்பதற்கு அதிக தகவல்கள் தேவைப்படுகின்றன.	குறித்துரைக்கப்பட்ட நோக்கம் இனங்காணப்பட்ட பின்னர் உபகரணங்களின் கொள்வனவு மேற்கொள்ளப்பட வேண்டியதுடன் அவற்றை பயன்படுத்தாமல் விடாது குறிப்பிட்ட நோக்கங்களிற்கு அவற்றை பயன்படுத்த வேண்டும்.